



**TI Financial Holdings Limited**  
(Formerly known as Tube Investments of India Limited)  
Dare House, 234, N.S.C. Bose Road, Chennai 600 001, India  
Tel: 91.44.4217 7770-5 Fax: 91.44.4211 0404  
Website: www.tifhl.com CIN:L65100TN1949PLC002905

December 6, 2017

**The Secretary**  
**National Stock Exchange of India**  
**Limited**  
**Capital Market – Listing**  
**Exchange Plaza, 5<sup>th</sup> Floor,**  
**Plot No. C/1, G Block, Bandra-Kurla**  
**Complex, Bandra (E), Mumbai 400 051**

**The Secretary**  
**BSE Ltd.**  
**25<sup>th</sup> Floor, Phiroze Jeejeebhoy**  
**Towers**  
**Dalal Street, Fort**  
**Mumbai 400 001**

Dear Sirs,

**Sub: Proposed transfer of equity shares to Investor Education and Protection Fund Suspense Account – Publication of Notice**

With reference to the above, we enclose a copy of the notice published in the newspapers (Business Standard (English) & Makkal Kural (Tamil) in connection with the proposed the proposed transfer of equity shares in respect of which dividends have not been claimed / paid during the last seven years to the Investor Education and Protection Fund (IEPF), pursuant to the Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Amendment Rules, 2017.

We request you to take the above information on record.

Thanking you,

Yours faithfully,

**for TI FINANCIAL HOLDINGS LIMITED**  
(Formerly Tube Investments of India Ltd)

  
**E KRITHIKA**  
**COMPANY SECRETARY**

Encl: As above

**SALE OF NON PERFORMING LOANS**

UNITED BANK OF INDIA invites Expression of Interest (EOI) from prospective ARCs, Banks, FIs and eligible NBFCs for the proposed sale of its Non Performing Loans (NPLs) during Q3 of FY 2017-18. The sale shall be on "AS IS WHERE IS AND WHAT IS WHERE IS BASIS" and on "without recourse basis". For further details, kindly refer to the Bank's website at [www.unitedbankofindia.com](http://www.unitedbankofindia.com) under "Tender page".

Date : 04.12.2017 Place : KOLKATA General Manager (Recovery)



**UNITED BANK OF INDIA**

(A Govt. of India Undertaking)

HEAD OFFICE

11, Hemanta Basu Sarani, Kolkata - 700 001

Visit our website : [www.unitedbankofindia.com](http://www.unitedbankofindia.com)



**TI Financial Holdings Limited**

Regd. Office: Dare House, 234, NSC Bose Road, Chennai - 600 001

Tel: 91 44 4217770-5 Fax: 91 44 42110404

Website: [www.tifhl.com](http://www.tifhl.com) E-mail id: [investorservices@tifhl.murugappa.com](mailto:investorservices@tifhl.murugappa.com)

CIN:L65100TN1946PLC092905

**Notice**

(For the Transfer of equity shares of the company to Investor Education and Protection Fund (IEPF) Suspense Account.)

Notice is hereby given that in compliance with the provisions of Section 125(6) of the Companies Act, 2013 and the Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules ("Rules"), 2016, which came into effect from 7th September, 2016, the Company is mandated to transfer all such shares in respect of which dividends has not been paid or claimed for seven consecutive years or more to the Investor Education and Protection Fund (IEPF) Suspense Account.

Notice is further given that in accordance with the provisions of the Rules, individual notices have already been sent / is being sent to the respective shareholders at their latest available address registered with the Company, inter alia providing the details of shares being transferred to IEPF Suspense Account. The list of such shareholders is displayed/being displayed on the website of the Company ([www.tifhl.com](http://www.tifhl.com)).

The concerned shareholders are requested to claim the unpaid / unclaimed dividend amount(s) on or before 6th March, 2018, failing which their shares shall be transferred to the IEPF Suspense Account.

It may be noted that to comply with the aforesaid mandatory requirement, the Company will take necessary steps for issuance of duplicate shares against the physical shares and sign delivery instruction slips against the demat shares that need to be transferred as per the legal requirement as mentioned above. In case the concerned shareholders wish to claim the shares after transfer to IEPF Suspense Account, a separate application can be made to the IEPF Authority, in Form IEPF-5, as prescribed under the Rules and the same is available at IEPF website ([www.iepf.gov.in](http://www.iepf.gov.in)).

For further information/request to claim the unpaid/unclaimed dividend(s), the concerned shareholders may contact the RTA of the Company at Karvy Computershare Private Ltd, Karvy Selenium Tower B, Plot 31-32 Gachibowli, Financial District, Nanakramguda, Hyderabad - 500 032 or TI Financial Holdings Limited., Secretarial Department, Dare House, 234 N S C Bose Road, Chennai - 600 001, Tel: 044 30007636; Contact person: E. Krithika, Company Secretary, Email: [investorservices@tifhl.murugappa.com](mailto:investorservices@tifhl.murugappa.com); [krithikae@tifhl.murugappa.com](mailto:krithikae@tifhl.murugappa.com).

For TI FINANCIAL HOLDINGS LIMITED

E. KRITHIKA

COMPANY SECRETARY

Place : Chennai

Date : 4th December, 2017



**GLOBAL EXPRESSION OF INTEREST (EOI) FOR "INTEGRATED DEVELOPMENT OF SURFACE FACILITIES FOR ASP IMPLEMENTATION IN MANGALA, BHAGYAM & AISHWARIYA (MBA) FIELDS WITHIN THE RJ-ON-90/1 BLOCK"**

Vedanta Limited (erstwhile Cairn India Ltd, merged with Vedanta Limited w.e.f. Apr 11, 2017, pursuant to NCLT order dated Mar 23, 2017) is a globally diversified natural resources company. Through Cairn, its Oil & Gas vertical, Vedanta is the operator of the Onshore RJ-ON-90/1 block, on behalf of itself and its JV partners Cairn Energy Hydrocarbons Limited & Oil and Natural Gas Corporation Limited. The "RJ-ON-90/1" block located in the Barmer basin in NW India was the country's largest onshore discovery in 30 years and has 38 oil & gas discoveries with a resource potential of ~6.4 Billion barrels of HHP. MBA fields form the backbone of the block with ~2.1 Billion barrels of OHP and have been in production for the last 7 years.

Vedanta envisions ramping-up production from MBA fields and sustaining it thereafter by enhancing the ultimate recovery factor. Vedanta has successfully implemented water flood and polymer flood in the MBA fields and now wants to go ahead with the ASP implementation for which

This is a public announcement for information purposes only and is

**SHALBY**  
**MULTI-SPECIAL**  
**HOSPITALS**

Our Company was originally incorporated as Shalby Hospital Private Limited and a fresh certificate of incorporation consequent upon change of name of our Company was subsequently changed to Shalby Hospitals Limited, and a fresh certificate of incorporation, consequent upon change of the Red Herring Prospectus dated November 24, 2017 ("Red Herring Prospectus").

Registered and Corporate Office: Opposite Karnawati Club, Sar

Tel: +91 79 4020 3000; Fax: +91

**OUR PROMOTERS: DR VIKRAM SHALBY**

INITIAL PUBLIC OFFERING OF UP TO [•] EQUITY SHARES OF ₹ 10 PER SHARE (INCLUDING A SHARE PREMIUM OF ₹ [•] PER EQUITY SHARE ("FRESH ISSUE") AND AN OFFER FOR SALE OF UP TO [•] EQUITY SHARES OF ₹ 10 PER SHARE. THE OFFER COMPRISES A NET OFFER TO THE PUBLIC OF UP TO [•] EQUITY SHARES OF ₹ 10 PER SHARE BY SUBSCRIPTION BY ELIGIBLE EMPLOYEES (AS DEFINED HEREIN) AND THE NET OFFER WILL CONSTITUTE [•]% OF OUR POST

**Price Band**  
**The Floor Price is 2**  
**Bids can be made for a m**

- i. The three Book Running Lead Managers in the last past three years, out of which
- ii. Average cost of acquisition of Equity Shares at the end of the price band is ₹ 248.

\*The average cost of acquisition of Equity Shares held by the Selling Shareholders (who have not paid any monies). Further, the total number of Equity Shares held

**BID / OFFER PROGRAMME**

**CL**

**ASBA\*** | Simple, Safe, Smart way

In case of any revision to the Price Band, the Bid / Offer Period will be extended. The revised Bid / Offer Period, if applicable, will be widely disseminated by notification to Self Certified Syndicate Banks ("SCSBs"), Registered Brokers, and in terms of Rule 19(2)(b) of the Securities Contracts (Regulation) Rules, 1956, as amended ("SEBI ICDR Regulations"), this is an Offer wherein not more than 60% of the QIB Portion to Anchor Investors ("Anchor Investors") and Mutual Funds at or above the Anchor Investor Allocation Price. Such number of shares will be available for allocation on a proportionate basis to all QIBs (other than Anchor Investors) who have applied for the Offer.

